

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

உள்நாட்டு மருத்துவ விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொறிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 2017 இன் 05 ஆம் இலக்க உள்நாட்டு மருத்துவ விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் விதப்புரையின் 19 ஆவது பிரிவு மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவனத்தின் நிர்வாக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 செலுத்த வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2019 பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் உள்நாட்டு மருத்துவ விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாமல் ஆயர்வேத திணைக்களத்திற்குரிய கட்டிடமொன்றில் நடாத்திச்செல்லப்பட்டதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கட்டிடம் மற்றும் மின்சாரப் பாவனைக்காக ரூபா 6,698,048 செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இந்தக் கொடுப்பனவுகளுக்கான நிதி ஏற்பாடு ஒதுக்குமாறு பொது முயற்சிகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.	உரிய நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமின்றி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், விரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
1971 இன் 38 ஆம் உரிய விடயப் இலக்க நிதிச் சரிநிலை, அமைச்சரினதும்,	பொறுப்பு முதிர்ச்சியடையும் போது நிதிச் சட்டத்தின் கிடைத்த வட்டியுடன் பிரகாரம்		

சட்டத்தின் 11 ஆம் விடயத்திற்குப் பொறுப்பான வைப்புக்களை மீண்டும் முறையான பிரிவு மற்றும் 2019 அமைச்சரினதும் முன் முதலீடு செய்வதற்கு பிரகாரம் யூலை 29 ஆம் அங்கீகாரம் வங்கிக்கு ஆலோசனை அங்கீகாரத்தைப் திகதிய இலக்கம் பெற்றுக்கொள்ளாமலும், நிதிக் வழங்கப்பட்டுள்ளமையால் பெற்று 04/2019 என்ற குழுவின் அங்கீகாரம் மீண்டும் புதிய முதலீடுகளை பல்கலைக்கழக இன்றியும் நிறுவனத்தால் 2024 அங்கீகாரத்தை பெற்றுக் மேற்கொள்ளுதல் மானியங்கள் திசம்பர் 31 இல் உள்ளவாறு கொள்ளல் வேண்டும். ஆணைக்குழுவின் ரூபா 1,943,969 நிலையான நடைமுறையில் இல்லை. உள்ளகக் வைப்புக்களில் முதலீடு கணக்காய்வு செய்யப்பட்டிருந்தது. சுற்றறிக்கை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,836,589 மிகையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 8,969,778 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 10,806,367 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு அரசாங்கத்தின் மீண்டெழும் மானியம் ரூபா 9,465,000 இனால் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் செயல்நடவடிக்கை திட்டத்தின் பிரகாரம் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்ட 60 செயற்பாடுகளில் பயிற்சித்தல், ஆராய்ச்சி, கணனி முறைமை அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்மாணங்களுக்கான 20 செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நிறுவனம் தவறியிருந்தது.	பல்வேறு காரணங்களினால் அந்த பணிகளை அமுல்படுத்துவதற்கு முடியாதிருந்தது,	திட்டமிடப்பட்ட பிரகாரம் பணிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) நிறுவனம் ஆரம்பத்தின் போது 12 பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 06 வருடங்கள் கடந்திருந்த போதும் 06 பட்டப்பின் பாடநெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரத்தைப் பெற்று ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2021.04.08 ஆம் திகதி முதல் 2025.05.04 ஆம் திகதி வரையும் உள்நாட்டு மருத்துவ விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம், உள்ளக தர பாதுகாப்பு அலகு மற்றும் தரச்சான்றிதழ் சம்மேளத்திலிருந்து கிடைத்த சகல கோரிக்கைகள் மற்றும் திருத்தங்களுக்காக கிடைத்த வழிகாட்டல்களுக்கு இணங்க தொடர்ச்சியாகவும் விரைவாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.	குறித்துரைத்த அங்கீகாரத்தைப் பெற்று பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆம் ஆண்டு முதல் கல்விசார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதும் 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி வரையிலும் பட்டப்பின் படிப்பு பாடநெறிகள் 06 இற்காக 19 மாணவர்களும், 07 சான்றிதழ் பத்திரப் பாட நெறிகளுக்காக 23 மாணவர்களுமாக நிறுவனத்தின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆக காணப்பட்டது. பாட நெறிகளுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் இயலுமை தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டதுடன் 2019 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி வரை நிறுவனத்தின் மீண்டெழும் செலவினத்திற்காக மாத்திரம் ரூபா 130,325,750 செலவிடப்பட்டிருந்தது.	நிறுவனத்தின் இயலாமை வறழ்ப்புத் தப்பப் பட்டதுடன் உத்தேசிக்கப் பட்ட பாடநெறிகளை அங்கீகரித்தல் இறுதிக்கட்டத்தில் காணப்படுகின்றமையால் 2025 இறுதியளவில் பயிலுநர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு கவனத்தில் கொள்ளக்கூடிய அளவில் அதிகரிப்பதற்கு தயார்செய்யப்பட்டுள்ளது.	நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக முறையான ஆய்வினை மேற்கொண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதிய இலக்கம் 01/2021 என்ற பொது முயற்சிகள் சுற்றறிக்கை மற்றும் அதற்கு இணங்க விநியோகிக்கப்பட்ட நிறுவன நல்லாளுகை தொடர்பான வழிகாட்டியின் 3.1 ஆம் அத்தியாயத்தின் இணைப்பு III (b) இன் பிரகாரம் 2024 இன் வரைவு வருடாந்த அறிக்கையில் நிறுவனத்தின் ஆபத்துக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் உபாய வழிகளை தீர்மானித்தல் தொடர்பான அறிக்கையொன்று உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை.	இறுதி அறிக்கை பூர்த்தி செய்யப்படும் போது இந்த பகுதியையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

